

மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே|| (எபி.7:7)

முதல் வாசகம்: ஏபிரேயர் 7: 1-3,15 - 17

சகோதர சகோதரிகளே! இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார். ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள். இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை; இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர். மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது. இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார். இவரைப் பற்றி, 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.

பதில்பாடல்: திருப்பாடல் 110: 1, 2, 3, 4

மெல்கிசதேத்தின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

நற்செய்தி: மாற்கு 3:1 - 6

அக்காலத்தில் இயேசு மீண்டும் தொழுகைக் கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பிவரை நோக்கி, 'எழுந்து, நடுவே நில்லும்' என்றார். பின்பு அவர்களிடம், 'ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?' என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, 'கையை நீட்டும்' என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

தியானம்: இறைமகன் இயேசுவின் தலமை அதிகாரத்தை இன்றைய இரண்டு வாசகங்களும் வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கை நிகழ்வுகளுக்கு பாரம்பரியத்தையும், மரபையும் அளவு கோலாக வைத்தே யூதர் அர்த்தம் கண்டனர். ஆனால் இயேசுவோ பாரம்பரியம் நல்லதுதான் ஆனால் நன்மையான செயலுக்கு அவை தடைக்கற்களாக இருந்து விடக்கூடாது என்பதைத் தெரிவுபடுத்துகின்றார். ஏபிரேய ஆசிரியர் முதல் குருவும், அரசருமாயுள்ள மெல்கிசதேத்தை தலைசிறந்த குருவாகக் காட்டுகின்றார். அவரைப் போன்ற குருவாக இயேசுவும் நற்செய்தியில் காட்டப்படுகின்றார். ஓய்வு நாளில் செபக்கூடத்தில் பரிசேயர் பார்த்திருக்க கை சூம்பிய ஒருவரை இயேசு குணப்படுத்துகின்றார். வினோதமும், வேதனையும் தரும் ஓய்வுநாள் சட்டத்தை உடைத்தெறிந்தார் இயேசு! மக்கள் நலனில் அக்கறை காட்டாத மதச் சட்டங்களால் விளையும் பயன் என்ன? இன்று நமது வாழ்க்கையிலும் கூட சில நல்ல செயல்களை செய்ய மனமில்லாது விட்டால் காரணங்களை கண்டு அவற்றை நியாயப்படுத்தி மனித நேயத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது வாழ்க்கை முறைகளை சந்து சிந்தித்துப் பார்ப்போமா?